

சர்வம் விவ்ருத்யம் ஜகத்
ஸ்ரீ மதேராயா ஜஜாயகம்

இவ்வயத்திருப்பதி ஸ்ரீமதேட்டைள் ஒன்றாகிய
திருவல்லிக்கேணி ஸ்ரீபயித்தசாதிப்பெருமான்
தசாவதார எச்சரிக்கை.

(உரைபட்டன்)

இவை ஆறுதாரலிவாச முதலிய தாலாசிரியர்
விதவான்
கன்னிபுத்தூர். வேலாயுத முதலியாரவர்கள்
குமாரர்

க. வேதாசல முதலியாரவர்களால்
இயற்றி

பிரபஞ்சலித்தூர் ஸ்ரீமாத்
சே. முத்துகிருஷ்ண நாயுடு அவர்கள்
மாணவர

செஞ்சி. பாலகந்தர முதலியார்
அவச்செய்தி

சுயயகர் ஆயிசெயு அச்சயங்கொகையில்
திருப்பிக்கையாடக.

1916

[சுரை 1.

Q23:38.211

114

ஸ்ரீ

சர்வம் விஷ்ணுமயம் ஜகத்

ஸ்ரீ ம தே ராமா நு ஜாய நம:

திவ்யத்திருப்பதி நூற்றெட்டனுள் ஒன்றாகிய
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பேருமான்

தசாவதார எச்சரிக்கை.

(உரையுடன்)

இவை ஆறுதார விலாச முதலிய நூலாசிரியர்

வித்வான்

கன்னிபுத்தூர். வேலாயுத முதலியாரவர்கள்

குமாரர்

க. வேதாசல முதலியாரவர்களால்

இயற்றி

பிரபந்நவித்வான் ஸ்ரீமாந்

சே. முத்துகிருஷ்ண நாயுடு அவர்கள்

மான்வர்

செஞ்சி. பாலசுந்தர முதலியார்

அவர்களால்

செங்கல்வராய நாயகர் ஆர்ப்பனேஜ் அச்சயந்திரசாலையில்
பதிப்பிக்கப்பட்டது.

இதன் விலை]

1916.

[அணை 1.

ஸ்ரீசற்குரு வணக்கம்.


குறள் வெண்பா.

அவானந்தம்போக்கியருளாரறிவினாண்ட
சிவானந்ததேசிகனைச்செப்பு.

ஸ்ரீ

3

சர்வம் விஷ்ணுமயம் ஜகத்
மேதராமாநுஜாய நம :



திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமான்
தசாவதார எச்சரிக்கை.

(உரையுடன்.)

நம்மாழ்வார் துதி.

கலிவிருத்தம்.

* கசாவதாரனைக்கார்த்தசாரதிமேற்
றசாவதாரவெச்சரிக்கையதுசொல
நிசாவதாரனாய்நிகழ்குருகூரெனும்
திசாவதாரனற்றிருவடியேத்துவாம்.

* கசாவதாரன் இந்நிரத்யும்பன் என்னும் அரசன்.
இவன் அகத்தியரது சாபத்தினால் யானையாகிக் காட்டில்
திரிந்தபோது, மடுவில் வந்து நீருந்த இவன் காலைப் பிடித்தவன்
தேவலமுனிவனால் முதலையாகச் சபிக்கப்பட்ட ஆளா என்னும்
சந்தருவன்.

எச்சரிக்கை.

1 திருவேயலிக்கேணிப்பதி
 ஸ்ரீபார்த்தசாரதியே
 அருவேதவலித்தாய்மண
 வாளா எச்சரிக்கை.

(இ-ஊ) செந்தாமரையே தனக்கு உரைவிடமா
 கக்கொண்ட ஸ்ரீமஹா இலக்ஷ்மி கடாക്ഷம் எக்காலத்
 தும் நிறையப்பெற்ற திவ்யத்திருப்பதி என்னும்
 * திருவல்லிக்கேணியின்கண் கருணையே ஒருருவாகக்
 கொண்டு ஆருயிர்த்திரள்கள் அரிய மோக்ஷ இன்பத்
 தைப் பெரும்பொருட்டு எழுந்தருளியிரானின்ற ஸ்ரீ
 பார்த்தசாரதிப் பெருமானே! ஆரிய நற்குணங்களையே
 தனைக்கு உரிமையாகக்கொண்ட ஸ்ரீ வேதவல்லித்
 தாயாராகிய எமது பெருமாட்டிக்கு மணவாளனெனத்
 திகழ்வானே! எச்சரிக்கை.

* திருவல்லிக்கேணி - அழகிய அல்லிக்கொடிகள் அடர்ப்
 பெற்றுள்ள தடாகமெனவும், தாய் கருப்பத்தினின்று நீக்கி
 எம்பெருமானது சரணரலிந்தத்திற் குய்க்கும் ஏணி எனவு
 மாம். இது ஆழ்வாராதிகளால் மங்களாசாஸனம் செய்துள்ள
 திருப்பதிகளுள் ஒன்று.

2 ஒளிமேவிடுங்கமலாசனன்
உயரிந்திரன்விண்ணோர்
அளிமேவிடப்போற்றுமுா
ஹரியே எச்சரிக்கை.

(இ-ள்) பொங்கெழின்மிகுந்த பங்கயமலரைத் தவிசாகவுடைய சதர்முகப் பிரம்மனும் உயர்வமைந்த விண்ணுலகராசாதிபனாகிய தேவேந்திரனும் இன்னும் அனந்தகோடித் தேவர்களும் தேவரீரது * திருவாயிலின்கண் திருவருளுதயத் தெரிசனூர்த்தத் தின் நிமித்தம் நெக்கு நெக்குருகி நிலமிசை வீழ்ந்து திரிகரணம் என்னும் † மனம் வாக்கு காயத்தால் ஒற்றுமைப்பட ‡ அட்டாங்க பஞ்சாங்கமாக நமஸ்கரித் தெழும் சிறப்பினவாய்ந்த || முரஹரியென்னும் திருநாமத்தையுடையவனே! எச்சரிக்கை.

* திருவாயிலின்கண் - ஸ்ரீவைகுந்தத் திருவாசலில்.

† மனம் வாக்கு காயம் - சிந்தித்தல், வழுத்துதல், நிலமிசை வீழ்தலாம்.

‡ அட்டாங்க நமஸ்காரமாவது - சிரம் 1. மோவாய் 1. செவி 2. கரம் 2. முழந்தான் 2. ஆக எட்டுறுப்புகளும் நிலத்திற்படிய வணங்குதலாம்.

பஞ்சாங்க நமஸ்காரமாவது - சிரம் 1. கரம் 2. முழந்தான் 2. ஆக ஐந்துறுப்புகளும் நிலத்திற்படிய வணங்குதலாம்.

|| முரஹரி - முரன் என்னும் அரக்கனைக் கொன்றவன்.

3 மேல்கீழொடுயெட்டுத்திசை

மேவும்பலவண்டம்

சூல்கொண்டெனக்காக்குமது

சுதன

எச்சரிக்கை.

(இ-ள்) மேல்நாடெனச் செப்பும் விண்ணுலகத்தின்கண் உள்ளனவும், கீழ்நாடெனச் செப்பும் மண்ணுலகத்தின்கண் உள்ளனவும், அஷ்டதிசையின்கண் உள்ளனவும், இன்னும் எவராலும் அளவிட்டுச் சொல்லுவதற்கரிதாகிய அண்டரண்ட பகிரண்டங்களில் உள்ளனவுமாகிய * ஜீவகோடிகளைத் தன் தாய்கருப்பத்தில் சிசுவை வைத்துக் காப்பாற்றும் தன்மையினும் ஆயிரமடங்கு திசமாக அன்புவைத்து அவ்வவ்வயிர்சீள † ஸ்வதந்திரத்தால் கார்த்து இரகநிக்கும் மாகநிமையுடைய மதகுதன! எச்சரிக்கை.

* ஜீவகோடிகள்—பை, முட்டை, நிலம், வியர்வை என்னும் நால்வகையோனியினிடத்தும் சர அசுரபேதமாக வெழுந்த தேவர், மக்கள், விலங்கு, புள், ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்னும் எழுவகைத் தோற்றமாய், தேவரில்: பதினொரு லக்ஷமும், மக்களில்: ஒன்பது லக்ஷமும், விலங்கில்: பத்துலக்ஷமும், புள்ளில்: பத்துலக்ஷமும், ஊர்வாழ்வனவில்: பதினொரு லக்ஷமும், நீர்வாழ்வனவில்: பத்து லக்ஷமும், தாவரத்தில்: இருபது லக்ஷமும், ஆக எண்பத்து நான்கு லக்ஷபேதமாக வெழுந்த அளவிறந்த ஜீவராசிகளை என்பது.

† ஸ்வதந்திரமாவது—பகவானுடைய பிரபுந்வ சாமர்த்திய குணங்கள். அதாவது: கர்த்தத்துவம், அகர்த்தத்துவம், அன்னியதா கர்த்தத்துவமாம்.

4 துதிசேர்தசவவதாரநற்

றுளபாபத்மநாபா

சுதிசேர்ந்திடவருள்நாமரைக்

கண்ணை எச்சரிக்கை.

(இ-எ) * நித்தியபத்தியைச்சதா இடைவிடாது செய்து உய்யும் அன்பர்களுடைய துதியமையப் பெற்ற திவ்யத் திருமங்கள் திருமேனி பத்தாகவுடைய வனே! தேன் கசிதலமையப்பெற்ற நல்ல துளப மாலையை அணிந்தவனே! பதுமம்பூத்த திருநாயியை உடையவனே! இப்பிறப்பிறப்பென்னும் துக்க சாகரத்தில் மூழ்கி திருவடிசுட்குப் பாத்திரனாகாத நிற்கும் இந்நாயேனைத் தேவாரது அழியாத மோகூ இன்பானுபவ ஸ்திதியில் சேர்த்து அத்திருவடிசுட்குப் பாத்திரனாகச் செய்குவாய். நாமரைக்கொப்பாகிய தடங்கண்களை உடையவனே! எச்சரிக்கை.

+ நித்தியபத்தியாவது—இடைவிடாது கணங்கள் ஒருங்குபட மெய்யன்புடன் வழத்துதலாம்.

5 அருமாமறைகளவாடிய

அடல்சோமுகசுரனை

பெருமச்சவதாரங்கொடு

பிளந்தோய் எச்சரிக்கை.

(இ-எ) அரிய சிறப்பினைவாய்ந்த இருக்கு
யசுர் சாமம் அதர்வணம் என்னும் நான்கு வேதங்களை
யும் திருடிக்கொண்டு ஓடிக்கடல்புகுந்த *நிகரில்லாத
ஆற்றலைவகித்த சோமுகசுரன் என்பவன் தருக்கு
ஒழிய, அக்கணமே தேவர்கள் வேண்டுகோளுக்கிரங்கி
பெரிய † மச்சாவதாரத் திருமேனிகொண்டெழுந்
தருளி அவன் மார்பைப் பிளந்து அழித்தவனே!
எச்சரிக்கை.

* நிகரில்லாத ஆற்றல்—தபோபலத்தினால் எவரையும்
தனக்கு ஒப்பிட்டுச் சொல்லப்படாத வலிமை.

† மச்சம்—மீன்.

6 விருப்பாய்சுரார்திருப்பாற்கடல்

மேவிக்கடைந்திடுநாள்

உருப்பாய்ந்திடுகூர்மத்துரு

உற்றோய் எச்சரிக்கை.

(இ-ள்) * மிர்தத்தினின்றும் நீங்கற்பொருட்டு மிக்க சந்தோஷத்தினால் தேவர்கள் யாவரும் ஒருங்கு கூடி கூடி ராப்தியினின்றும் † அமிர்தம் எடுக்க ‡ மந்தர கிரியை மத்தாகவும் ஆதிசேஷனைத் தாம்பாகவுங் கொண்டு கடைந்திட்டபோது அம்மந்தரகிரி நிலத்தில் புதைந்து எழாது நிற்க அத்தருணம் எழிலமைந்த || ஐயுருவமையப்பெற்ற ¶ கூர்மாவசாரத் திருவுருவங் கொண்டெழுந்தருளி அம்மந்தரகிரியை முதுகினால் தாங்கி தேவர்களைக் கார்த்து அமிர்தம் பகிர்ந்தவனே ! எச்சரிக்கை.

* மிர்தம்—சாவு மரணம்.

† அமிர்தம்—சாவாமருந்து.

‡ மந்தரகிரி—வெண்மையான நிழமுடைய மலை. இது பற்றியே இம்மலையை பாற்கடலில் அமிர்தங்கடைய மத்தாகக் கொள்ளப்பட்டன.

|| ஐயுருவு—அழகிய உருவு.

¶ கூர்மம்—ஆமை.

7 பாயாய்தரைசுருட்டும்படு

பாளிஇரண்யாக்கன்

மாயப்பெருங்கோலத்துரு

மகிழ்ந்தோய் எச்சரிக்கை.

(இ-ல்) * பஞ்சபூதகாரிய (சராசரபேச) மாகத் தெற்றென விளங்கும் இந்நில உலகத்தைத் தனது தபோ பராக்கிரமத்தினால் பாயாகச் சுருட்டி †கக்கத் தில் வைத்தோடி நரகல்கோட்டை கட்டி அதனுள் துளித்த மிக்க பாதகனைய இரண்யாக்கன் என்பவ னது உயிரை எமன் உண்டுபோக பெரிய ‡ வராகாவ நாரத் திருமேனிகொண்டருளி தனது வலியமைந்த †கோட்டினால் குத்தித் தூக்கியெறிந்து அழித்த வனே! எச்சரிக்கை.

* பஞ்சபூதம்—பிருதிவு, அப்பு, தேயு, வாயு, ஆகாயமாம்.

† கக்கம்—அக்குள் என்பதுமுண்டு.

‡ வராகம்—பன்றி.

†கோடு—பன்றிதன் வாயில் உள்ள இரண்டு கொம்புகள்.

8 எனக்கோர்தெய்வம் எதிரில்லெனும்

இரண்யக்கசிபவணை

சினந்தேவருதூணின்நா

சிங்கா எச்சரிக்கை.

(இ-ள்) இராகத் சுவேஷத்தினால் கட்டுப் பட்டு அஞ்ஞானமல மாயாதிசனால் நெற்றுண்டு நான் என்னும் ஆணவப் பெரும்பேய்ப் பிடித்துத் தன் சுதந்திரம் பாராட்டி எனக்கு நிகர் அகிலத்தில் ஒன்று மில்லை; எந்தக் தெய்வமும் இல்லை; நானே தெய்வ மெனக் கூறித் திரிந்த மிக்க வலியமைந்த இரண் யக்கசிபு என்னும் தஷ்டனை நிகரஹஞ்செய்து, பழ வன்பிற் சிறந்த இளங்குழலியாகிய பிரகலாதாழ்வா னென்னும் * சிஷ்டனைக் கார்சுது ரக்ஷித்து அனுக்கிர ஹஞ் செய்வான்வேண்டி ஆற்றொண்ப் பெருங்கோப முற்று ஆங்கு எதிரில் இருந்த ஓர் தம்பத்தின்கண் † நாரசிங்காவதாரத் திருமேனிகொண்டருளி தக்ஷண மே அவன் மணிக் குடலைப் பிடுங்கிக் கழுத்தில் மாலை யாகத் தரித்தவனே! எச்சரிக்கை.

*சிஷ்யத்தவம் 4—ஆப்தம், அங்கம், தானம், சற்பாவம் என்பன.

† நாரசிங்காவதாரம்—ஒருருவில் மனுஷ்யனாகவும் ம்ருக மாகவும் தோன்ற அவதரித்தல்.

9 ஒருமாபலிப்பெருமாவலி
உற்றேயழித்திடவே
அருவாமனனெனவந்திடும்
அச்சதா எச்சரிக்கை.

(இ-வ) தனக்கு நிகரில்லையெனத் தருக்
குற்று வாழ்ந்த மஹாபலிச் சக்ரவர்த்தியின் மிகுந்த
பராக்கிரமத்தை அழித்து, அவன் அடங்குமாறு *வாம
வைதாரத் திருமேனிகொண்டருளி அச்சக்ரவர்த்தியி
னிடம் மூன்றடிமண் யாசித்து மண்ணும் விண்ணும்
ஈரடியால் அளந்து மற்றோடிக்கு இடம் இல்லாமை
யால் அவன் சிரத்தில் பாதத்தை அமைத்து பாதாளத்
தில் இறுத்தி அவன் ஆற்றலடக்கின புருடோத்த
மனே! † அச்சதனே! எச்சரிக்கை.

* வாமவைதாரம்—சிறு குறளனாக அவதரித்தல் இவன்
ஆலின் விதை போன்று, மாபலியினிடம் சிறு குறளனாய்
போய் யாசித்து, பின் விசம்போங்க திருவிஃரமனாக அவ
தரித்ததாகும்.

† அச்சதன்—அழியாத சொச்சொருபமுடையவன்.

13
தசாவதார எச்சரிக்கை.

கக

10 உயரந்தாரநிமித்தம்உல
கரசர்தமைக்கொல்ல
செயமேவியவடி வாம்பரச
ராமா எச்சரிக்கை.

(இ-ள்) பிருகுவம்சத்தில் பிறந்த ஜமதக்கினி
என்னும் பிராமணேத்தமருக்கும் ஸ்ரீரேணுகாதேவிக்
கும் செவ்வத் திருக்குமாரனாய்த் தோன்றி தனக்கு
எவரும் எதிரில்லையெனத் திரிந்து வாழ்நாளில், தந்தை
யை ஓர் *க்ஷத்திரிய வம்சஸ்தன் கொல்லக் கோப
முற்று இதுமுதல் க்ஷத்திரியப் பூண்டுகளைக் கரு
வறுப்பெனென பிரதிக்கினைசெய்து, மிக்க பராக்கிரம
மும் அழகிய வடிவும் அமைந்த † பரசு என்னும் ஆயு
தம் ஏந்தி பரசுராமாவதாரத் திருமேனிகொண்டு
எழுந்தருளினவனே! எச்சரிக்கை.

* ஓர் க்ஷத்திரியன்—கார்த்தவீரியார்ச்சனன்.

† பரசு—கோடாவி.

- 11 *வலமேவியஇலங்கைத்தலம்
வளரிராவணனழிவுற்
றிலகத்தசரதபுத்ராஸ்ரீ
ராமா எச்சரிக்கை.

(இ-ள்) தேவர்கள் யாவரும் மும்முறை வலம்வந்து தொழும் பெருமைவாய்ந்துள்ள (முன்னொரு கற்பத்தில் குபேரனுடைய வாசஸ்தானமாக விருந்த) இலங்கைத் தலத்தில் மிக்க கீர்த்தி வளரப் பெற்ற இராவணேஸ்வரனும், அவன் கிளைகளும், அழிய ஆஞ்சனேயர் முதலான சேனாசனியப் பெருக்கோடு சென்று அழித்துத் தன் பராக்கிரமத்தை நிலைநிறுத்திய காகுத்த குலதிலகனே! தசநிக் குகளிலும் தன் இரதத்தைச் செலுத்தி வெற்றிகொண்ட தசரத சகர்வர்த்திக்கு திருக்குமாரகை ஸ்ரீராமாவதாரத் திருமேனி தரித்த ஏழுந்தருளினவனே! எச்சரிக்கை.

* வலமேவிய என்றால் மிக்க பலமாகச் சிறப்பிட்டு சொல்லும் சாகுதியை யுடையது என்றும்மையும்.

12 பிரலம்பன்முற்பலராக்கதர்

பிரதாபங்கள்கெடவே

திரமேனியபலராமாய்

திகழ்வாய் எச்சரிக்கை.

(இ-ள்) யாவராலும் அழியப்படாத வரங்களைப் பெற்று சொர்க்க மத்திய பாதாளங்களையெல்லாம் கிடு கிடென்று நடுங்கும்படிச் செய்து ஆணவத்தாலழிந்த பிரலம்பன் முதலான மஹா கொடிய இராக்கதர்களை நக்ரஹித்து அவர்களுடைய *வீரப்ரதாபங்கள் கெட்டொழியத் திறமமைந்த ட்பலராமாவதாரத் திருமேனிபூண்டு உலகம்புகழ வந்தருளினவனே! எச்சரிக்கை.

* வீரப்ரதாபம்— வெற்தியோடுகூடிய பெருமை வாய்ந்த கீர்த்தி.

† பலராமர்— பலத்தையுடைய ராமர் என்பதொன்று. இவர் என்றும் தன் தோளின்கண் கலப்பை ஆயுதம் நாங்கி, தன் சத்ருக்களை மிக்க பலத்தினால் சேதித்தவர். மற்ற அவதாரமோ என்னின் சூகச-ஓமத்தாலேயே ஆவதாம்.

13 சீர்பாரதம்நடக்கத்திரு

வுள்ளங்கொடுசெப்பும்

ஓர்கிருட்டினப்பரமாய்வரும்

உச்சிதா எச்சரிக்கை.

(இ-எ) துவட்ட நிக்ரஹ சிவ்டபரிபாலனஞ் செய்யும்பொருட்டு, *கௌரவர் முதலானவர்களுடைய வீறு அழியவும், பூமிபாரம் ஒழியவும், †பாண்டவர்களுடைய சத்தியம் எங்கும் செழிக்கவும், கருணை சொருபனய்த் திருவுள்ளங்கொண்டு ஸ்ரீமஹாபாரதம் நடத்த சொல்வதற்கரிய ஸ்ரீகிருஷ்ண பரமாவதாரத் திருமேனிகொண்டு எழுச்சருளிய அகிலலோக சரணயனே! சம்ரக்ஷணனே! ‡உச்சிதனே! எச்சரிக்கை.

* கௌரவர் — தூரியோலூகியர்கள்.

† பாண்டவர் — தருமர் முதலிய ஐவர்.

‡ உச்சிதன் — உயர்வானவன்.

14 வெற்றிப்பெருமுலகந்தனை

வீறுற்றழித்திடவே

கற்கிப்பெயர்புனைசக்கரக்

கையா எச்சரிக்கை.

(இ-ள்) ஜெயம்பெற்ற இப்பூவுலகின்கண் சத்தியம் பிறழ்ந்தும், அசத்தியம் உறழ்ந்தும், காமக்ரோத லோப மோக மதமாஸ்சர்யங்களால் அழிந்தும் உள்ள *வன்நெஞ்சம் பொருந்திய பெரும் பாதகர்களை அழித்து உலகில் சத்தியம் நிலைத்தோங்க பத்தாவது அவதாரமாகிய சுற்கி அவதாரத் திருமேனி பூண்டு விளங்குபவனே! அழகிய சங்கு சக்கரங்களேந்திய திருக்கரங்களை உடையவனே! எச்சரிக்கை.

* வன் நெஞ்சம்—தன்னையே சரணாகதி என்றெண்ணி யுள்ளவர்களிடமும் தன் கொடூரச் செய்கையைப் பாராட்டி நசிக்க எண்ணுதல்.

15 *வேதாசலமசமேவிய

விகிர்தாமிசுகுகிர்தா

தாதார்மலர்த்தாளாபரந்

தாமா எச்சரிக்கை.

(இ-ள்) எக்காலத்தும் அன்பர்பணியே பணி
யெனக்கொண்டு விளங்கும் வேதாசலம் என்னும் அபி

*வேதாசலம் அசமேவிய என்பது —வேதமாகிய மலையின்
பிரய்யொருளாய் விளங்கும் பரமசிவத்தின் ஹ்ருதய கமலத்
தை விட்டு நீங்காதவராய் அவ்விடத்தில் தானே குடிக்கொண்ட
வராய் வீற்றிருந்தருள்பவனே என்றுமமையும்.

சிவத்தினுடைய ஹ்ருதய கமலத்தில் விஷ்ணு எக்கா
லத்தும் உள்ளான் என்றும் விஷ்ணுவினுடைய ஹ்ருதய கம
லத்தில் சிவன் எக்காலத்தும் உள்ளான் என்றுமமையும்.

பிரமாணம்.

யசர் வேதம்—ஸ்கந்தோபநிடதம்.

சிவாய விஷ்ணு ரூபாய|| சிவரூபாய விஷ்ணுவே||

சிவஸ்ய ஹ்ருதயம் விஷ்ணுர்|| விஷ்ணோச்ச ஹ்ருதயம்சிவ||

சங்கராசாரயணர் இருவரும் வேருகார் என்பது கருத்து.

தானமுடையநாயினேனது ஹ்ருதயகமலத்தில் இடை
விடாது திருநடனம் பயிலும் விகிர்தமேனியனே!
சுகிர்தம் பொருந்தினவனே! மகரந்தம் பொருந்திய
மலர்போன்ற அழகிய திருவடிசுளை உடையவனே!
பசுநிவாகனனே! பரந்தாமனே! எச்சரிக்கை.

ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமான்

தசாவதார எச்சரிக்கை உரையுடன்
சம்பூர்ணம்.

கவி.

தனியன்.

அண்ணன்மணிவண்ணன்மரைக்

கண்ணன்கழல்நண்ணுற்றவர்க்

கொண்ணுப்வினையெண்ணும்மலை

திண்ணம்மிதுதிண்ணம்

பண்ணுந்துதிபண்ணும்.

கரு

தசாவதார எச்சரிக்கை

ஆசிரியவ்ருத்தம்.

துரையாயெழுந்தமணிப்பூரகந்தூரியநிலை
தோன்றுதிசைமாயையதிலை
துலையாதுநிலையாதுதிரையானபாற்கடல்
தூரூதவுந்திகமலம்

பிரிபாதபிஹைவீட்டிலுதழ்பத்துசக்கரம்
பிரம்மாண்டதேவராகும்

பிண்டாண்டவண்டமுடனன்ண்டிசைபடைத்தவயன்
பிதாவாய்வளர்ந்ததிருமால்

உரையாதமந்திரம்புரிமதேராமாநு
ஜாயரெனநாமமுடையோன்

உயராலயஞ்சுற்றியுறுமறைமந்தரத்தினால்
உன்னும்வெகு காலம்வாழ்ந்து

கரைகண்டபெரியோர்கள் அடுமைகளினைடுமையாய்
கண்டிதமொடுக்கமதிலை

காலகாலத்துமுக்காலத்தும்வந்தெனைக்
காத்தருள்பாந்தாமனே.

வ்ருத்தம்.

கேசவாபோற்றிபோற்றிகெருடவாகனனேபோற்றி
வாசிமாமணிப்பூர்த்தில்வாழ்திருமாலேபோற்றி
மாசிலாவாழ்க்கைநல்கமைந்தன்முன்வருவாய்போற்றி
தேசிகாமணியேபோற்றிதேவனேபோற்றிபோற்றி.

This book can be had from :—

S. BALASUNDARA MUDALIAR,
*159, Veeraraghava Mudali Street,
Triplicane, Madras.*

C. VEDACHELLA MUDALIAR,
*"Samarasa Nilaya Sanmarga Sabah",
Subatharal Street, Tiruvattiswaranpettah,
Mount Road, P. O.*
